

අංක 2110/34 - 2019 පෙබරවාරි මස 14 වැනි බහස්පතින්දා - 2019.02.14
2110/34 ආම තික්කම - 2019 ආම ඇලක්කම පෙප්පුරුවරි මාතුම 14 ආන්තිකති වියාමුක්සිල්මය

(அரசாங்கத்தின் அதிகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

பகுதி I : தொகுதி (I) - பொது

அரசாங்க அறிவிக்தல்கள்

இலங்கை மத்திய வங்கியின் அறிவித்துவ்கள்

1949 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க, நாணய விதிச் சட்டத்தின் (அத்தியாயம் 422) 10(இ) ஆம் பிரிவின் கீழ் இலக்கை மத்திய வங்கியின் நாணயச் சடையினால் அக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.

முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி,
நாணயச் சட்டபின் தலைவராகும்
இலங்கை மக்கிய வங்கியின் அளுநராகும்.

கொழும்பு,
2019, பெப்பர் 14.

പാണക്കുരുക്ക് തോമരിലും ഇന്ത്യൻകുളിക്കിടകൾ

2018-ஆம் ஆண்டு ந் 01-ஆம் இலக்கத் தினத்தைக் கொடுவில் வெள்ளுக்கல்வி திறந்தும்

- 1.1 இவ்வொழுங்குவிதிகள் 2019 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, பணத்தரகுத் தொழில் ஒழுங்குவிதிகள் என எடுத்துக்காட்டப்படலாம்.

1. எடுத்துக்காட்டல்.

2.1 2018, மாச்ச 05 ஆந் திக்கியிடப்பட்ட 2061/7 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 2018 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க, பணத்தரகுத் தொழில் ஒழுங்குவிதிகள் பின்வருமாறு இத்தால் திருத்தப்படுகின்றது.

2. முதன்மை ஒழுங்குவிதிக்கான திருத்தம்.

 - 12(ஆ) மற்றும் 12(ஊ) ஆம் ஒழுங்குவிதிகளை நீக்கி அதற்குப் பதிலாகப் பின்வரும் புதிய ஒழுங்குவிதிகளை பதில்லீடு செய்தல்.
 - 12(ஆ) ஒவ்வொரு அதிகாரமளிக்கப்பட்ட பணத்தரகுத் தொழில் கம்பனியும் 12(அ) இல் குறிப்பிடப்பட்டவாறு தொடர்பான அலுவலர் களிடமிருந்தும் முக்கிய பங்குடைமையாளர்களிடமிருந்தும் அட்டவணை I, II மற்றும் III இல் உள்ளவாறான



சத்தியக்கடதாசிக்களையும் பிரகடனங்களையும் பெற்று பொருத்தம் மற்றும் தகுதியை மதிப்பிடுவதற்கு வசதியளிக்கும் விதத்தில் உள்ளாட்டுத் தொழிற்பாடுகள் திணைக்களைப் பணிப்பாளருக்கு ஒவ்வொரு ஆண்டும் மாச்சு 31 ஆந்திக்கு முன்னர் ஆண்டுதோறும் சமர்ப்பித்தல் வேண்டும். பராயமடையாதோர் (18 வயதைவிடக் குறைந்த) ஒருவராகக் கருதப்படுகின்ற முக்கிய பங்குடமையாளரொருவர் பொருத்தம் மற்றும் தகுதி மதிப்பிட்டினைப் பெற்றுக்கொள்ளத் தேவையில்லை.

12(ஊ) உள்ளாட்டுத் தொழிற்பாடுகள் திணைக்களைப் பணிப்பாளர் 13 ஆம் ஒழுங்குவிதியில் குறித்துரைக்கப்பட்ட விடயங்கள் பற்றி கவனத்திற் கொண்டு அதிகாரமளிக்கப்பட்ட பணத் தராகுத் தொழில் கம்பனியின் முதன்மை நிறைவேற்று அலுவலர், பணிப்பாளர், முக்கிய முகாமைத்துவ ஆள் அல்லது முக்கிய பங்குடமையாளர் ஆகிய ஆட்கள் தொடர்பிலான உத்தேச நியமனங்களுக்கு (அல்லது அவர்களைப் பதவியில் தொடர்ந்து நிடித்தல் தொடர்பில்) ஒப்புதலளிக்கலாம் அல்லது நிராகரிக்கலாம் என்பதுடன், தேவையான ஆவணங்கள் பெறப்பட்டு அறுபது நாட்களினால் அத்தகைய ஒப்புதல்கள் அல்லது நிராகரிப்புப் பற்றியும் அதற்கான காரணங்கள் பற்றியும் அதிகாரமளிக்கப்பட்ட பணத் தராகுக் கம்பனிக்கு அறிவிக்கப்படும்.

2. 13(ஊ) மற்றும் 13(ஊ) ஆம் ஒழுங்குவிதிகளை நீக்கி அதற்குப் பதிலாகப் பின்வரும் புதிய ஒழுங்குவிதிகளைப் பதில்லீடு செய்தல்.

13 ஆளொருவர் பின்வருமாறிருப்பின் அத்தகைய ஆள் அதிகாரமளிக்கப்பட்ட பணத்தராகுக் கம்பனியோன்றின் பணிப்பாளராகவோ, முதன்மை நிறைவேற்று அலுவலராகவோ, முதன்மை முகாமைத்துவ ஆளாகவோ அல்லது முக்கிய பங்குடமையாளராகவோ தேர்ந்தெடுப்பதற்கு அத்துடன் / அல்லது நியமிக்கப்படுவதற்கு அல்லது அத்தகைய பதவியை வசிப்பதற்குத் தகுதியற்றவராதல் வேண்டும்.

13(உ) அத்தகைய ஆள் இலங்கையில் அல்லது வெளிநாட்டிலுள்ள ஏதேனும் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையினால், மேற்பார்வை செய்யும் அதிகார சபையினால் உயர் தொழில்சார் கழகத்தினால், விசாரணை ஆணைக்குமுனினால், நியாய சபையினால் அல்லது சட்டத்தினால் தாபிக்கப்பட்ட வேறு நிறுவனத்தினால் மோசடி, ஏமாற்றுகை, நேர்மையீனம் அல்லது வேறு ஒத்த குற்றவியல் செயல் தொடர்பில் குற்றச்சாட்டு அறிவித்தலோன்று பகரப்பட்டதன் விளைவாக ஏதேனும் புலனாய்விற்கு அல்லது விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்குமிடத்து.

13(ஊ) அத்தகைய ஆள் மோசடி, ஏமாற்றுகை, நேர்மையீனம் அல்லது ஏதேனும் வேறு முறையற்ற நடத்தையினைப் புரிந்துள்ளார் அல்லது புரிதலுடன் தொடர்புபட்டுள்ளார் என்பதற்கு இலங்கையில் அல்லது வெளிநாட்டிலுள்ள ஏதேனும் ஒழுங்குபடுத்தும், மேற்பார்வை செய்யும் அதிகார சபையினால், உயர் தொழில்சார் கழகத்தினால், விசாரணை ஆணைக்குமுனினால், நியாய சபையினால் அல்லது சட்டத்தினால் தாபிக்கப்பட்ட வேறு நிறுவனத்தினால் ஏதேனும் கண்டறியப்பட்டவை இருக்குமிடத்து.

3. ஒழுங்குவிதி 14 ஐ, ஒழுங்குவிதி 14(அ) ஆக மீண்டும் பின்வரும் புதிய ஒழுங்குவிதியினை 14(ஆ) ஆக உள்ளடக்குதல்.

14(ஆ) அதிகாரமளிக்கப்பட்ட பணத்தராகுத் தொழில் கம்பனியின் பணிப்பாளர்கள் அல்லது முதன்மை அலுவலர்கள் உரிமைப்பெற்ற வர்த்தக வங்கியுடன் அத்துடன் / அல்லது முதனிலை வணிகருடன் பங்குரிமை பங்கேற்றினைக் கொண்டிருக்க அல்லது கட்டுப்பாட்டினைக் கொண்டிருத்தலாகாது.

4. 16 ஆம் ஒழுங்குவிதி கீழ் 16(எ) ஆம் ஒழுங்குவிதியினை உட்சேர்த்தல்.

16. ஒழுங்குவிதியில் (15) இல் குறிப்பிடப்பட்ட உள்ளக்க கட்டுப்பாட்டு முறைமை பின்வருவனவற்றை உள்ளடக்கியிருத்தல் வேண்டும்.

16(எ) ஒவிப்பதிவுக் கருவி மற்றும் வெளிவாரித் தரப்பினர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் வேறு சேவைகளுக்கான பராமரித்தல் உடன்படிக்கை.

5. 18(ஊ) ஆம் ஒழுங்குவிதியினை நீக்கி அதற்குப் பதிலாகப் பின்வரும் புதிய ஒழுங்கு விதியினை பதில்கீழ் செய்தல்.

18(ஊ) அதிகாரமளிக்கப்பட்ட பணத்தரகுத் தொழில் கம்பனி செயலாற்ற அறிக்கையினை மாதாந்த அடிப்படையில் இதற்கான “அட்டவணை IV” இல் இணைக்கப்பட்டுள்ள குறித்துரைக்கப்பட்ட படிவத்தில் அடுத்துவரும் மாதத்தின் இரு வாரங்களுக்குப் பிந்தாமல் உள்நாட்டுத் தொழிற்பாடுகள் பணிப்பாளருக்கு, மத்திய வங்கியினால் அத்தகைய அதிகாரமளிக்கப்பட்ட பணத்தரகுத் தொழில் கம்பனிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இணையத்தள இடைமுகமான பின்நெட் முறைமை ஊடாக அனுப்புதல் வேண்டும். அனைத்து மாதாந்த நிதியில் கூற்றுகள் (காசப் பாய்ச்சல் கூற்று அனைத்தையும் உள்ளடக்குகின்ற வருமானக் கூற்று மற்றும் நிதி நிலைமைக் கூற்று) மற்றும் கணக்காய்வு செய்யப்பட்ட நிதியில் கூற்றுகள் தொடர்புடைய காலப்பகுதியில் தொடர்ந்து வருகின்ற முறையே ஒரு மாதம் மற்றும் ஆறு மாதங்களுக்கு முன்னர் உள்நாட்டுத் தொழிற்பாடுகள் திணைக்களாப் பணிப்பாளருக்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

6. 20(அ) ஒழுங்குவிதியினை நீக்கி அதற்குப் பதிலாகப் பின்வரும் புதிய ஒழுங்குவிதியினை பதில்கீழ் செய்தல்.

20(அ) எந்தவொரு அதிகாரமளிக்கப்பட்ட பணத்தரகுத் தொழில் கம்பனியினதும் கணக்கேக்குகளையும் ஏனைய பதிவேடுகள் / நடவடிக்கைகளையும் உள்நாட்டுத் தொழிற்பாடுகள் பணிப்பாளர், எந்தவொரு நேரத்திலும் பார்ட்சிக்கலாம் அல்லது அவரின் திணைக்களத்திலுள்ள எவ்வேறொனும் அலுவலர்களுக்கு அவற்றைப் பார்ட்சிக்க அனுமதியளிக்கலாம். அத்தகைய பார்ட்சிப்புகளுக்கு வசதியளிக்கும் பொருட்டு எல்லா நேரங்களிலும் உள்நாட்டுத் தொழிற்பாடுகள் பணிப்பாளினால் அல்லது உள்நாட்டு தொழிற்பாடுகள் பணிப்பாளினால் அதிகாரமளிக்கப்பட்ட அத்தகைய அலுவலரினால் கேட்டுக் கொள்ளப்படக்கூடியவாறான எவ்வேறொனும் தகவல்களை அதிகாரமளிக்கப்பட்ட பணத்தரகுத் தொழில் கம்பனியோன்று வழங்குதல் வேண்டும். உள்நாட்டுத் தொழிற்பாடுகள் பணிப்பாளினால் கோரப்படும் பணமாற்றுத் தொழில் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய எவ்வேறொனும் தகவல்களை அதிகாரமளிக்கப்பட்ட பணத்தரகுத் தொழில் கம்பனியோன்று குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதியினுள் ஏதேனும் தாமதமின்றி வழங்குதல் வேண்டும். அதிகாரமளிக்கப்பட்ட பணத்தரகர்கள் மூலமான இணக்குவிட்டினை உறுதிசெய்யும் நோக்குடன் இவ்வொழுங்குவிதிகளுடன் சேர்த்து உள்நாட்டுத் தொழிற்பாடுகள் பணிப்பாளர் காலத்திற்குக் காலம் பணிப்புரைகளை, சுற்றுறிக்கைகளை, வழிகாட்டல்களை மற்றும் நடத்தைக் கோவைகளை வழங்கலாம்.

எடுக்களைப் பார்ட்சிக்கல்
மற்றும் தகவல்களை
வழங்குதல்.

- 3.1 இத்திருத்தமானது, 2019, பெப்டுரூவரி 14 ஆந் திதியிலிருந்து நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

3. நடைமுறைக்கு வரும் திதி.